



விடுமுறை கால செயலட்டை
கணக்கீட்டு வழக்களைத் திருத்துதல்
(கடந்தகால வினாக்கள்)

தரம்
11

வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும்
தி/தி/திருக்கோணேஸ்வரா வித்தியாலயம்

பெயர் :

மிகப் பொருத்தமான விடையின் கீழ்க் கோடிடுக.

- பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி 1 ஆம், 2 ஆம் வினாக்களுக்கு விடை தருக.
வணிகமொன்றில் நிகழ்ந்த கொடுக்கல் வாங்கலும் அதனைப் பதிவுதற்குப் பயன்படுத்தப்பட்ட இரட்டைப் பதிவும் கீழே தரப்படுகின்றன.
கொடுக்கல் வாங்கல்: அலுவலக உபகரணங்கள் காசுக்கு கொள்வனவு ரூ 50 000 ஆகும்.
இரட்டைப் பதிவு : அலுவலகச் செலவுகள் கணக்கு வரவு ரூ 50 000
காசுக் கணக்கு செலவு ரூ 50 000
- 01. மேலே தரப்பட்ட கொடுக்கல் வாங்கலைப் பதிவு செய்வதில் நிகழ்ந்த கணக்கீட்டு வழு யாது?
(1) இழைக்கப்பட்ட வழு (2) விடுபடல் வழு
(3) கோட்பாட்டு வழு (4) ஈடுசெய்யும் வழு
- 02. மேலுள்ள வழுவைத் திருத்துவதற்கான நாட்குறிப்புப் பதிவு யாது?
(1) அலுவலக உபகரணக் கணக்கு வரவு ரூ 50 000
காசுக் கணக்கு செலவு ரூ 50 000
(2) அலுவலக உபகரணக் கணக்கு வரவு ரூ 50 000
அலுவலக செலவினங்கள் கணக்கு செலவு ரூ 50 000
(3) தொங்கற் கணக்கு வரவு ரூ 50 000
அலுவலக செலவினங்கள் கணக்கு செலவு ரூ 50 000
(4) அலுவலக உபகரணக் கணக்கு வரவு ரூ 50 000
தொங்கற் கணக்கு செலவு ரூ 50 000
- 03. கீழே தரப்படுவது கணக்கீட்டுத் தவறொன்றைத் திருத்துவதற்குப் பொருத்தமான திருத்த நாட்குறிப்புப் பதிவு ஆகும்.
அலுவலக உபகரணக் கணக்கு வரவு ரூ 40 000
அலுவலகச் செலவுகள் கணக்கு செலவு ரூ 40 000
இவ்வணிகத்தின் கணக்குப் பதிவின் போது நிகழ்ந்த தவறு
(1) அலுவலகச் செலவுகள் ரூ 40 000 அலுவலக உபகரணக் கணக்கல் வரவு வைக்கப்பட்டமை.
(2) காசுக்குக் கொள்வனவு செய்யப்பட்ட அலுவலக உபகரணங்கள் ரூ 40 000 ஏடுகளிலிருந்து முற்றாக விடப்பட்டுள்ளமை
(3) செலுத்திய அலுவலகச் செலவுகள் ரூ 40 000 முற்றாகப் பதிவு செய்யப்படாமை.
(4) அலுவலக உபகரணக் கொள்வனவு ரூ 40 000 அலுவலகச் செலவுகள் கணக்கில் வரவு வைக்கப்பட்டமை

- பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி 4 ஆம், 5 ஆம் வினாக்களுக்கு விடை தருக.
வணிகமொன்று கடன்பட்டோருக்கு அனுமதித்த கழிவான ரூ 1 200 ஐ பதிவு செய்வதற்கு
மேற்கொண்ட நாட்குறிப்புப் பதிவு வருமாறு
கொடுத்த கழிவுக் கணக்கு வரவு ரூ 2 100
கடன்பட்டோர் கணக்கு செலவு ரூ 2 100

04. மேற்குறித்த பதிவினால்

- (1) பரீட்சைமீதியின் வரவு மற்றும் செலவு நிரல்களின் மொத்தம் சமமின்றிக் காணப்படும்.
- (2) தொங்கற் கணக்கில் ரூ 900 வரவு மீதி ஏற்படும்.
- (3) பொருத்தமான கணக்குகளில் கொடுத்த கழிவுகள் ரூ 900 மேலதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- (4) பொருத்தமான கணக்குகளில் பிழையான பக்கங்களில் கொடுத்த கழிவுகள் ரூ 900 மேலதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

05. மேலே காட்டப்பட்ட தவறைத் திருத்துவதற்கான இரட்டைப் பதிவு

- (1) கடன்பட்டோர் கணக்கு வரவு ரூ 900
கொடுத்த கழிவுகள் கணக்கு செலவு ரூ 900
- (2) கொடுத்த கழிவுகள் கணக்கு வரவு ரூ 900
கடன்பட்டோர் கணக்கு செலவு ரூ 900
- (3) கொடுத்த கழிவுகள் கணக்கு வரவு ரூ 1 200
கடன்பட்டோர் கணக்கு செலவு ரூ 1 200
- (4) கடன்பட்டோர் கணக்கு வரவு ரூ 2 100
கொடுத்த கழிவுகள் கணக்கு செலவு ரூ 2 100

06. வணிகமொன்றில் 31.03.2018 இல் இருந்தவாறு தயாரிக்கப்பட்ட பரீட்சைமீதியின் கூட்டுத்தொகை வரவு நிரல் ரூ 800 000 ஆகும். செலவு நிரல் கூட்டுத்தொகை ரூ 825 000 ஆகவும் காணப்பட்டது.

இவ்வித்தியாசத்திற்குக் காரணமான ஒரு கணக்கீட்டு வழு

- (1) கொடுத்த கழிவுக் கணக்கின் மொத்தம் ரூ 25 000 ஆல் அதிகரித்தல்.
- (2) விற்பனைக் கணக்கின் மொத்தம் ரூ 25 000 ஆல் அதிகரித்தல்.
- (3) கொள்வனவுக் கணக்கின் மொத்தம் ரூ 25 000 ஆல் அதிகரித்தல்.
- (4) பெற்றகழிவுக் கணக்கின் மொத்தம் ரூ 25 000 ஆல் குறைவடைதல்

07. வணிகமொன்றினால் குமணன் என்பவரிடமிருந்து கடனிற்குக் கொள்வனவு செய்யப்பட்ட சரக்குகள் ரூ 45 000 ஆனது குமணன் கணக்கில் ரூ 54 000 எனப் பதியப்பட்டது. இவ்வழுவைத் திருத்துவதற்கான மூலப்பதிவேடு

- (1) பொதுநாட்குறிப்பேடு
- (2) கொள்வனவு நாட்குறிப்பேடு
- (3) காசேடு
- (4) விற்பனை நாட்குறிப்பேடு

வினாக்களுக்கு விடை தருக

(2015 டிசம்பர்)

01. குலம் வியாபாரிகளால் 31.03.2015 இல் தயாரிக்கப்பட்ட பரீட்சை மீதி சமப்படவில்லை. வித்தியாசமாகக் காணப்பட்ட ரூ 4 000 தொங்கற் கணக்கில் செலவு வைக்கப்பட்டது. பின்னர் பின்வரும் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
- A - இரங்கனால் திருப்பி அனுப்பப்பட்ட சரக்குகள் ரூ 1 000 பெறுமதியானவை உரிய இரண்டு கணக்குகளிலும் வரவுப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
- B - விற்பனைப் பட்டியல் ரூ 8 000 ஆனது விற்பனை நாளேட்டில் ரூ 800 எனப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
- C - காப்புறுதிக் கட்டணமாகச் செலுத்திய ரூ 2 400 காசேட்டில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது.
- D - பெற்ற வட்டி ரூ 2 200 காசேட்டில் சரியாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொடுத்த வட்டிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது.

வேண்டப்படுவது:

- (அ) மேலேயுள்ள தவறுகளைத் திருத்துவதற்கான நாட்குறிப்புகள்
(ஆ) தொங்கற் கணக்கு

(2016 டிசம்பர்)

02. 31.03.2016 இல் உள்ளவாறான மோகன் என்பவரின் வணிகத்தின் பரீட்சைமீதி கீழே தரப்பட்டுள்ளது.

	வரவு (ரூ)	செலவு (ரூ)
மூலதனம்.....		100 000
விற்பனைகள்.....		54 000
வருமதியாளர்.....	32 000	
சென்மதியாளர்.....		26 000
தளபாடம்.....	60 000	
வங்கிக் கடன்.....		10 000
மின்சாரக் கட்டணங்கள்.....	8 000	
கொள்வனவுகள்.....	30 000	
சம்பளமும் கூலியும்.....	20 000	
உள்வந்த வண்டிக்கூலி.....	6 000	
காசு மீதி.....	25 000	
தொங்கற் கணக்கு.....	9 000	
	<u>190 000</u>	<u>190 000</u>

மேலே தரப்பட்ட பரீட்சை மீதியைத் தயாரித்த பின்னர் பின்வரும் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

- 1) கட்டட வாடகை செலுத்தியது ரூ 2 000 மின்சாரக் கட்டணங்கள் கணக்கின் வரவுப் பக்கத்தில் பதியப்பட்டுள்ளது.
- 2) விற்பனைக் கணக்கு மீதி ரூ 45 000 பரீட்சை மீதியில் ரூ 54 000 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேண்டப்படுவது:

- (அ) மேலுள்ள தவறைத் திருத்துவதற்கான நாட்குறிப்புப் பதிவுகள்
(ஆ) மேலுள்ள தவறுகளைத் திருத்திய பின்னருள்ள தொங்கற் கணக்கு

(2017 டிசம்பர்)

03. கணக்கீட்டில் நிகழ்ந்த சில தவறுகள் கீழே தரப்பட்டுள்ளன.

- A - கடன் விற்பனை ரூ 4 500 ஆனது விற்பனை நாளேட்டில் ரூ 5 400 எனப் பதியப்பட்டுள்ளது.
- B - செலுத்திய இறைக்கட்டணங்கள் ரூ 1 200 காசுக் கணக்கில் மட்டும் பதியப்பட்டுள்ளது.
- C - மின்சார செலவுகள் கணக்கு மீதி ரூ 8 000 பரீட்சை மீதிக்கு எடுத்துச் செல்லப்படவில்லை.
- D - கொள்வனவுப் பட்டியல் ரூ 6 000 முற்றுமுழுதாக ஏடுகளில் இருந்து விடப்பட்டுள்ளது.
- E - செலுத்திய காப்புறுதி ரூ 2 500 இறைக்கட்டணக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
- F - கொடுத்தகழிவு ரூ 1 300 ஆனது உரிய கடன்பட்டோர் கணக்கில் ரூ 3 100 எனப் பதியப்பட்டுள்ளது.

வேண்டப்படுவது:

மேலே குறிப்பிட்ட தவறுகளுள்

(அ) பரீட்சைமீதி சம்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தாத வழக்கள்

(ஆ) பரீட்சைமீதி சம்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வழக்கள் ஆகியவற்றைத் தனித்தனியே எழுதுக.

(2018 டிசம்பர்)

04. பின்வருவன வணிகமொன்றில் நிகழ்ந்த கணக்கீட்டுத் தவறுகளைத் திருத்துவதற்குப் பேணப்பட்ட பூரணமற்ற நாட்குறிப்புப் பதிவுகள் ஆகும்.

திகதி	உறுதிச்சீட்டு இலக்கம்	விபரம்	பே. ப	வரவு (ரூ)	செலவு (ரூ)
2018.03.31	101	கொள்வனவுக் கணக்கு வரவு கடன்கொடுத்தோர் கணக்கு (.....)		40 000	40 000
	102	அலுவலக உபகரணங்கள் கணக்கு வரவு கொள்வனவுக் கணக்கு (.....)		20 000	20 000

வேண்டப்படுவது:

தவறுகளைத் திருத்துவது தொடர்பில் மேலே தரப்பட்ட ஒவ்வொன்றுக்கும் விளம்பல்களை எழுதுக.

(2018 டிசம்பர்)

05. 31.03.2018 இல் இருந்தவாறு சுந்தரி வணிகத்தின் பரீட்சைமீதியைத் தயாரித்தபோது அது இணங்காததால் வித்தியாசமானது தொங்கல் கணக்கிற்கு மாற்றப்பட்டது. கணக்கீட்டுத் தவறுகளைத் திருத்திய பின்னர் சுந்தரி வணிகத்தினால் தயாரிக்கப்பட்ட தொங்கல் கணக்கு பின்வருமாறு

தொங்கல் கணக்கு

திகதி	விபரம்	பே. ப	தொகை (ரூ)	திக தி	விபரம்	பே. ப	தொகை (ரூ)
	பரீட்சை மீதி வித்தியாசம்				உபகரணக் கணக்கு		12 000
	விற்பனைகள் கணக்கு		5 000		மின்சாரக் கணக்கு		4 000
	கொள்வனவுக் கணக்கு		2 000				

வேண்டப்படுவது:

(அ) தவறுகளைத் திருத்த முன்னர் பரீட்சை மீதியில் காணப்பட்ட வித்தியாசம்

(ஆ) தொங்கல் கணக்கிற்கு வித்தியாசத்தைப் பதிவுதற்கு முன்னர் 31.03.2018 இல் இருந்தவாறு தயாரிக்கப்பட்ட பரீட்சைமீதியின் வரவு நிரலின் கூட்டுத்தொகை ரூ 85 000 எனின் பரீட்சை மீதியின் செலவு நிரலின் கூட்டுத்தொகை

(2019 டிசம்பர்)

06. அ) பரீட்சைமீதி என்றால் என்ன?

ஆ) நிதிநிலைமைக் கூற்றில் உள்ளடக்கப்படும் அடிப்படைக் கணக்கீட்டுக் கூறுகள் இரண்டினை எழுதுக?

07. சிந்துஜன் வணிகத்தில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் சிலவும் அவற்றைப் புதிததாக வேலைக்கமர்த்திய எழுதுவினைஞர் கணக்குகளில் பதிவிட்ட விதமும் கீழே தரப்பட்டுள்ளன.

01.03.2019	மேலதிக மூலதனமிடல்	ரூ 50 000
02.03.2019	கடன் கொள்வனவு	ரூ 45 000
03.03.2019	மின்சாரக் கட்டணம் செலுத்துதல்	ரூ 8 000
04.03.2019	தளபாடக் கொள்வனவு	ரூ 12 000
05.03.2019	உடன்காசுக்கு விற்பனை	ரூ 30 000

பேரேட்டுக் கணக்குகள்

காசுக் கணக்கு

திகதி	விபரம்	பே. ப	தொகை (ரூ)	திகதி	விபரம்	பே. ப	தொகை (ரூ)
01.03	மூலதனக் கணக்கு		50 000	03.03	மின்சாரக் கட்டணக் கணக்கு		8 000
05.03	விற்பனைக் கணக்கு		30 000	04.03	தளபாடக் கணக்கு		12 000

மூலதனக் கணக்கு

திகதி	விபரம்	பே. ப	தொகை (ரூ)	திகதி	விபரம்	பே. ப	தொகை (ரூ)
				01.03	காசுக் கணக்கு		50 000

கொள்வனவுக் கணக்கு

திகதி	விபரம்	பே. ப	தொகை (ரூ)	திகதி	விபரம்	பே. ப	தொகை (ரூ)
04.03	காசுக் கணக்கு		12 000				

மின்சாரக் கட்டணக் கணக்கு

திகதி	விபரம்	பே. ப	தொகை (ரூ)	திகதி	விபரம்	பே. ப	தொகை (ரூ)
				03.03	காசுக் கணக்கு		8 000

வேண்டப்படுவது:

(அ) கணக்குகளில் பதிவிடும் போது ஏற்பட்ட **வழுக்கள்** யாவையெனப் பெறுமதிகளுடன் எழுதுக?

(ஆ) மேலே (அ) இல் குறிப்பிட்ட வழுக்களில் யாதாயினும் இரண்டு வழுக்களைச் செம்மையாக்கும் பேரேட்டுப் பதிவுகள்

08. கதிரேசன் வணிகத்தின் 20xx ஜூலை மாதத்தின் வங்கிக் கணக்கில் அனுகூலமான மீதியாக ரூ 45 000 காணப்பட்டது. வங்கிக் கூற்று வேறு மீதியைக் காட்டியது. வேறுபாட்டிற்குரிய காரணங்கள் பின்வருமாறு

01. வைப்பிலிடப்பட்ட பின்வரும் காசோலைகள் 20xx.07.31 வரையில் தேறாவைகளாக இருந்தன.

காசோலை இலக்கம் 48 ரூ 7 500

காசோலை இலக்கம் 94 ரூ 8 600

02. வழங்கப்பட்ட பின்வரும் காசோலைகள் 20xx.07.31 வரையில் வங்கியில் சமர்ப்பிக்கப்படவில்லை.

காசோலை இலக்கம் 45 ரூ 11 400

காசோலை இலக்கம் 49 ரூ 8 600

03. வங்கிக் கூற்றில் காணப்பட்ட பின்வரும் விடயங்கள் வணிகத்தின் வங்கிக் கணக்கில்

காணப்படாதிருந்தன.

* நிலையியற் கட்டளையினடிப்படையில் வங்கியின் மூலம் செலுத்திய காப்புறுதிக் கட்டணம் ரூ 8 000.

* வங்கிக்கு நேரடியாகச் செலுத்தப்பட்ட முதலீட்டு வருமானம் ரூ 4 200.

* வங்கியினால் அறவிடப்பட்ட வங்கிக் கட்டணம் ரூ 2 500

வேண்டப்படுவது:

(அ) வங்கிக் கணக்கைச் சீராக்குதல் (சீராக்கிய காசேடு)

(ஆ) வங்கிக் கணக்கின் சீராக்கப்பட்ட மீதியைப் பயன்படுத்தி வங்கிக் கூற்றின் 20xx.07.31 ஆம் திகதியன்று உள்ளவாறான மீதியை அறிவதற்கு வங்கிக் கணக்கிணக்கக் கூற்றைத் தயாரிக்கவும்.